



வட்டக்கச்சிக் திராமம் மெல்ல விடி யத்துவங்கியது.

இந்தியப் படை முகாமிற்கு அருகில் மிதிவெடி நாட்டும் தனது பணியைச் செவ்வனே முடித்திருந்தான் புலிவீரன் ரமேஸ். கூடவந்தவன் ஈசன். அதே ஜோர்ச் சேர்ந்த புலிகளின் ஒர் ஆதரவாளன்.

அருகிலேதான் அப்போராளி ரமேசின் வீடு. தன் அம்மாவைப் பார்க்கவேணும் போல ரமேசுக்கு இருந்தது. இருவரும் போனார்கள். வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கூடவந்த ஈசனை நிறுத்தி, "கவனம் அன்னை" என்றுவிட்டு ரமேஸ் வீட்டுக்குள் நுழைந்தான். கையில் இருந்த பையில் மிதிவெடிகளும், 'கிறேண்ட'களும் இருந்தன.

தாயினதும் தனயனதும் பரவசமான சந்திப்பு உச்சி முகர்ந்தாள்; அள்ளி அனைத்தாள். மகனைக் கண்ட அளப்பரிய சந்தோசம் அம்மாவுக்கு! அவர்கள் அளவளாவிக் கொண்டிருக்க நிபிடங்கள் கரைந்தன. கனத்த சப்பாத்துக்களின் கீழ் சருகுகள் நெரிப்பும் ஒசைகேட்க, தாயின் மடியில் தலைசாய்த்துப் படுத் திருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். காதுகளைக் கூரிமயாக்கினான்.

'செத்தை' நீக்கலுக்கூடாக வெளியே பார்த்தான். குழு செருகப்பட்ட தலைகள்; நீட்டிய துப்பாக்கிகள்.

தொர்ச்சி கம் பக்கம்

வாசற் படலையை உதைத்துபடி தீட்போலக் கத்திக் கொண்டு, துப்பாக்கி யோடு வீட்டுக்குள் நுழைந்தான் ஒர் இந்தியன்.

அம்மா அசைவற்றுப்போனாள். திக்பிரமை அடைந்தவளாக அவள் வாசலையே பார்த்து நிற்க, முதகுப்புறமாக அம்மாவோடு சாய்ந்து கொண்டாள் ரமேஸ். வாசலைப் பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். இவனோடு வந்த ஈசன் இப்போது அவர்களோடு வந்தான். பச்சைத் துரோகம்.

தப்பி ஒடுவெதன்பது முற்றாகச் சாத்தி யமற்றது என்பது அவனுக்குப் புரிந்தது.

அம்மாவோடு இறுகச் சாய்ந்துகொண்டான்.

கண்ணாடி நொருங்கும் சத்தம் சடுதி யாகக் கேட்க அம்மா திடீரென்ற திரும்பினாள்.

குப்பி தில்லாத வெறும் கயிறு, வாயிலிருந்து வழுக்கி விழி, அவன் அம்மாவின் காலடியில் சரிந்துகொண்டிருந்தான்.

அம்மாவுக்கு உயிர் அசையவில்லை. தான் பெற்ற பிள்ளை தனது கண்முன் னாலேயே, தனது காலடியிலேயே..

"ஐயோ...!... ரா...சா..."

அந்தத் தாயின் ஒலத்தை மிதித்துக்கொண்டு, ரமேசது உடலைக் 'கொறகொற'-வென இந்தியர்கள் இழுத்துச் சென்றனர்.